

# தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் ஊடக விளக்க குறிப்பு

மார்ச் 07,2014

அதிகாரப்பூர்வ பேச்சாளர் (திரு.சையத் அக்பருத்தின்): நல்வரவு. இங்கே இந்த பிற்பகல் வருகை தந்ததற்கு நன்றி.உங்களுக்கு குறிப்பு காட்டியது போல்,கடலோர ஒத்துழைப்பை பற்றி விளக்குவதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகரை கேட்டுக்கொண்டுள்ளோம்.வழக்கம் போல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தனது ஆரம்ப கருத்துக்களை கூறிய பிறகு அது சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளிப்பார்.பிறகு நேரம் இருக்குமாயின் வேறு ஒன்றிரண்டு கேள்விகளையும் பார்க்கலாம்.

நான் சொல்வது தெளிவாகிறது எனில்,தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தனது ஆரம்ப கருத்துக்களை கூற வேண்டிக்கொள்கிறேன்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (திரு.ஷிவ ஷங்கர் மேனன்) : மதிய வணக்கம்.நம்முடன் சேர்ந்து இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகியவை கடலோர பாதுகாப்பு குறித்து மூன்றாவது தேசிய பாதுகாப்பு அமைப்பின் மூன்று நாடுகளுக்கிடையிலான கூட்டத்தில் நடந்தது பற்றி சுருக்கமாக கூற நினைத்தேன்.

நாங்கள் இன்று சந்தித்தோம்.இது மூன்றாவது கூட்டம் ஆகிறது.மாலத்தீவில் அவர்களின் அழைப்பில் அங்கு நடந்த அக்டோபர் 2011 இல் நடந்த கூட்டத்தில் ,நாம் அந்த பகுதியில் எவ்வாறு கடலோர பாதுகாப்பை மேம்படுத்துவது என்பதை பற்றி முடிவு செய்தோம்.நமது மூன்று பொருளாதாரத்திற்கும் இது ஒரு கணிசமான விஷயமாக தோன்றுகிறது.

இன்று பார்த்தால்,ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10000க்கும் மேற்பட்ட கப்பல்கள் இந்திய பெருங்கடல் வழியாக செல்கிறது.உலகின் கொள்கலன் போக்குவரத்து 50 சதவீதம்,எண்ணை சரக்கு 55 சதவீதம் , மொத்த சரக்கு 33 சதவீதம் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்தியா பெருங்கடல் வழியாக செல்கின்றன. எனவே,நமது பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் இது முக்கியமாகிறது.இது எந்த ஒரு நாடும் சொந்தமாக தீர்க்க கூடிய பிரச்சினையும் அல்ல.இதனால் நாம் என்ன இதில் செய்ய முடியும் என்று பார்க்க முடிவு செய்தோம்.

கடந்த ஆண்டு ஆரம்ப கட்ட பணிகளாக ஜூலை மாதம் 2013 ல் கொழும்பில் சந்தித்து மிகவும் விரிவான திட்டம் மற்றும் செயல்படுத்த வேண்டிய வழிமுறைகளை அமைக்கப்பட்டது.அடிப்படையில் இது மூன்று பகுதிகளை கொண்டது.கடல் களத்தில் என்ன நடக்கிறது மற்றும் நிகழ் நேரத்தில் எங்களுக்கு இடையே என்ன நடக்கிறது என்பதை போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும்.இப்பொழுது அங்கே பொருத்திய அமைப்புக்களினால் அதன் படம் மற்றும் நம்மை சுற்றி கடல்பகுதியில் என்ன நடக்கிறது என்பதை பார்க்க முடிகிறது. எங்கள் மக்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்,மேலும் சரியான வன்பொருளை பொறுத்தியுள்ளதால் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடிகிறது.சர்வதேச கடலோர அமைப்பிடம் ஒரு அமைப்பு,உதாரணமாக கப்பல்களி நீண்ட தூரதிலிறிந்து அடையாளம் மற்றும் கண்காணிக்கும் அமைப்பு ஆகும்.நம்மிடம் இருக்கும் நம் சொந்த தானியங்கி அடையாள அமைப்பில் நாம் இப்போது பகிர்ந்து கொள்ளக்கூடிய ஒரு தளம் உள்ளது.

இரண்டாவது விஷயம்,நம் மக்களுக்கு ஒன்றாக பயிற்சி அளிப்பது.கடல் கள விழிப்புணர்வு திறனில் மட்டுமன்றி தேடல் மற்றும் மீட்பு திறன்,எண்ணெய் மாசு மறுமொழிகள் போன்ற செயல்பாடுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.மிக முக்கியமாக நாம் மேற்கொண்டுள்ள

கூட்டு நடவடிக்கைகளின் ஒரு தொகுப்பிஐஎல் நாம் மாலத்தீவுடன் தொடரும் 'தோஸ்தி' பயிற்சிகள் ஆகும்.போன முறை இது இலங்கை கடற்படையையும் சேர்த்து முத்தரப்பு பயிற்சி ஆகியது.நாங்கள் கடல் மீட்கல் மற்றும் தேடலில் கூட்டு நடவடிக்கையை ஒருங்கிணைத்துள்ளோம்.திறன் உள்ள யாரும் ஒருங்கிணைந்து பணிபுரிகிறோம்.அது எண்ணெய் கசிவோ அல்லது ஒரு நாட்டு திறனுக்கு அப்பால் இருக்கும் விஷயமாகினும் மாசு கட்டுபாடு குறித்து ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.கத்ர் கொள்ளை மற்றும் ஏனைய சட்டவிரோத செயல்பாடுகள் ,மனித மற்றும் போதை பொருள் கடத்தல் ஆகியவற்றிற்கு எதிராக கூடி செயல்படுகிறோம்.இது தொடர்பான விஷயங்களை பகிர்ந்து கொள்ள அமைப்பு செய்துள்ளோம்.இப்பகுடிக்கான சுனாமி எச்சரிக்கையையும் பகிர்கிறோம்.

இந்த திட்டதிற்கு ஒப்புக்கொண்ட பின்னர்,நடைமுறையில் இன்று என்ன செய்யவில்லை என்பதை ஆராய்ந்தோம்.வெளிப்படையாக கூற வேண்டுமெனில் இந்த அனைத்து பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் திருப்தி அளித்துள்ளது.நாங்கள் புதிய யோசனைகள் சிலவற்றை பேசினோம்.ஹயட்ரோகிராஃபி எனப்படுவதில் கூடி பணி செய்ய உள்ளோம்,ஏனெனில் நம்மை சுற்றி இருக்கும் ஹயட்ரோகிராஃபி தரவை மேம்படுத்த வேண்டியுள்ளது.

கடல் சிந்தனை குழுக்களுக்கிடையே இணைப்புகள் அமைப்பது பயனுள்ளதாக இருக்கும் என நினைத்தோம்,உதாரணமாக இந்தியாவில் உள்ள தேசிய கடல்சார் அறக்கட்டளை ,மற்றும் இதை பற்றி நன்கறிந்த தரமான மக்களிடையே இணைப்புகள் அமைக்கவும் உள்ளோம்.போன வருடம் ஜூன் மாதத்தில் மொரீஷியஸ் மற்றும் சீசெல்சு நாட்டையும் நம் பணியை பார்க்கவும் அவர்கள் இந்த முயற்சியில் இணைய ஆர்வமுள்ளதா என்பதை அறியவும் அழைத்தோம்.அவர்கள் முதல் முறையாக வந்திருந்தார்கள்.இரு தரப்பும் தங்கள் ஆர்வத்தை

தெரிவித்து எதிர்காலத்தில் இந்த முயற்சியில் பங்கேற்பதற்கு விருப்பம் தெரிவித்தார்கள்.

கடல் பாதுகாப்பு சம்பந்தமான பல்வேறு நிறுவனங்கள் மற்றும் கடற்படைகளுக்கு இடையிலான மற்றும் கடலோர பாதுகாப்பு இடையிலான வெளிப்படையான நடைமுறை ஒத்துழைப்பை பொருத்த வரையில் இந்த துறையில் பெரும் வெற்றி கண்டுள்ளோம். கடற்கொள்ளை,மாசு,அல்லது போதைவஸ்து கடத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் எதிர்த்து உறுதியான பதிலளிக்க இந்த தளம் பெரும் உதவி செய்யும்.நாம் நம் திறன்களை இப்பொழுது தொகுப்பாக்கலாம் என நினைக்கிறேன்.ஒவ்வொருவரும் இந்த கூட்டு முயற்சியில் தங்கள் பங்கை அளிக்கலாம்.இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது மற்றும் இதை முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று கூறி முடித்தோம்.

இதோடு முடித்து உங்கள் கேள்விகளை வரவேற்கிறேன்.

**கேள்வி:** சிசெல்சு மற்றும் மொரீஷியஸ் இந்த கடல் ஒத்துழைப்பில் சேர ஆர்வம் தெரிவித்ததை தொடர்ந்து ,இதை ஐந்து நாடுகள் முயற்சியாக விரிவாக்க முடியுமா?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:**முதல் மூன்று நாடுகள் அவர்களை பார்வையாளர்களாக அழைத்ததை தொடர்ந்து ,அவர்கள் இந்த விவாதம் முழுவதும் கலந்து கொண்டது அவர்களின் ஆர்வத்தை தெளிவாக்குகிறது.நாங்கள் அவர்களும் இணையவேண்டும் என்று நினைக்கிறோம்.நாம் இதன் பெயரை மாற்ற வேண்டும் என நினைக்கிறோம்.

**கேள்வி:** எப்படி இந்த முத்தரப்பு கடல் உரையாடல் நாம் மற்ற நாடுகளுடன் கொண்டுள்ள மற்ற உரையாடல்களுடன் பொருந்தும் ,

உதாரணமாக சீனாவுடன்.....(சரியாக கேட்கவில்லை).....பெரிய பிணையத்தில் இது எப்படி கணிக்கப்படும்?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** இந்தப் பகுதியில் ஒத்துழைப்பு நிறுவ நடைமுறை வழியாக இந்த முயற்சியை பார்க்கிறோம்.நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மேல் கொண்டுள்ள திடமான இருதரப்பு இணைப்புகள் வேறொரு விஷயமாகும்.மற்ற தரப்புகளுடன் ஏனைய பேச்சுவார்த்தைகளும் இருதரப்பு இணைப்புகளும் கொண்டுள்ளோம்.அது எந்த வகையிலும் மற்ற விவாதங்களை பாதிக்கும் என்று நான் நினைக்கவில்லை.அதுவும் எப்பொழுதும் போல் நடக்கும். இதை பல மன்றங்கள் செய்து வருகின்றன.ஆனால் நான் கூறியவை உங்களுக்காக பட்டியலிட்டது ஆகும்.ஈசு பெரிய சிறப்பான அறிவிப்புகள் ஏற்படுத்தாததை காண்பீர்கள்.அதன் உண்மையான வேலை தரையில் அல்ல,கடலில் ஆகிறது.

**கேள்வி:** நீங்கள் ஆட்சேபிக்கவில்லை என்றால் எனக்கு ஒன்று தவிர ஒரு அரை கேள்வியும் உள்ளது.நான் இந்த சேதுசமுத்ர கால்வாய் திட்டம் பற்றி அறிய விரும்புகிறேன்.தேசிய பாதுகாப்புக்கு இது ஒரு சொத்தாக குறிப்பாக இந்தியாவிற்கு மற்றும் மேற்கு முதல் கிழக்கு கடற்கரை அனுகல் எளிதாக இருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் பேசப்பட்டது குறித்து நான் ஆராய்கிறேன்.சக பார்வையாளர்களில் ஒருவர் கூறியது போல வருங்கால கூட்டங்களில் இந்தியா பெருங்கடல் நாடாக இருக்கும் மியான்மாரை சேர்த்துக்கொள்ளும் நினைப்பு உள்ளதா?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** வெளிப்படையாக கூறவேண்டுமானால்,வங்காள விரிகுடா பக்கம் நமது பணி பற்றி இன்னும் கண்டுபிடிக்கவில்லை.அதை விரிவுபடுத்த முயற்சி அல்லது விரிவுபடுத்தல் ,இது உங்களுக்கு சரியான பதிலா என்று தெரியவில்லை.நான் இங்கு வெளிப்படையாக கூறுகிறேன்.நான்

இன்னும் பல்வேறு விருப்பங்களை பார்க்கவேண்டும்.மொரிஷியெஸ் மற்றும் சீசெல்சு நாடுகள் இதில் எந்த அளவு ஈடுபட உள்ளார்கள் என்று தொடர்பு கொண்டு உறுதி செய்யவேண்டும்,இவையாவும் நடைமுறை படிகள் ஆகும்.இவை உள்நாட்டு விஷயம்.நாம் பின்னர் இதற்கு வருவோம்.ஆனால்,வங்காள விரிகுடாவில் கடல் பாதுகாப்பு பற்றி கவனிக்க வேண்டியுள்ளது.நம்து அண்டை நாடுகளுடன் உரையாடல்கள் தொடங்கி அதை செய்ய சிறந்த வழியை பார்க்க வேண்டும். இதை பெருக்குவதோ அல்லது விரிவுபடுத்துவதோ அது எனக்கு தெரியாது.இது ஒரு வெளிப்படையான கேள்வி.

சேதுசமுத்ரம் குறித்த கேள்விக்கு ,இது தொடர்பாக உண்மையில் இந்த மன்றத்தில் விவாதிக்கப்படவில்லை .எப்படியும் அது இந்திய நீதிமன்றங்களில் உள்ளது. நாம் அதை செய்தால் கோட்பாட்டு விவாதம் ஆகிவிடும்.நான் கூறியது போல்,நாம் என்ன செய்ய முடியும் மற்றும் நாம் என்ன செய்ய திறன் கொண்டுள்ளோம் பற்றியும் இதை எப்படி நம்மால் சமாளிக்க முடியும் என்பதன் மீது எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும்.

கேள்வி:நீங்கள் சுமார் 100000 கப்பல்கள் இந்திய பெருங்கடலை ஒவ்வொரு ஆண்டும் கடக்கிறது என்றும் மேலும் மூன்று நாடுகள் அந்த பாதைகளை பாதுகாக்க முயற்சி செய்வதாக கூறினீர்கள்.உண்மையில் பாதுகாப்பு சவால்கள் என்ன?அவர்கள் சர்வதேச கடற்பரப்பு வழியாக சென்றிருக்க வேண்டும்.உங்கள் பொறுப்பு என்ன?நீங்கள் வரி விதிக்க போகிறீர்களா?இந்தப் பகுதியில் ஏண்டா வகையான பொறுப்புகளை நீங்கள் கொண்டுள்ளீர்கள்?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:நாம் வரி ஏதும் விதிக்கப்போவதில்லை.நாம் செய்ய முயற்சிப்பது அது அல்ல.சட்டப்படி,கடல் சட்டம் தொடர்பான ஐக்கிய மாநாடு சபை (UNCLOS) கீழ்,கடல் எல்லைக்குள் உண்மையான சட்ட அதிகார வரம்பு

12 கடல் மைல்கள் ஆகும்.இதற்கு அப்பால் இருக்கும் விரிவாக்கப்பட்ட பொருளாதார மண்டலத்தில் (EEZ) போர்க்கப்பல்கள் அப்பாவி பாதியில் செல்லவும்,வேறு அனைவருக்கும் இலவச பாதியில் செல்லும் உரிமை உள்ளது.கண்டங்களின் அடுக்கு பகுதிகளில் உள்ள விரிவாக்கப்பட்ட வளங்கள் மற்றும் சில கடலோர மாநிலங்களை சேர்ந்தவை.இதை நிச்சயப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம்...(சரியாக கேட்கவில்லை).....இரண்டாவதாக இந்த பொருளாதாரங்கள் பெரும் நம்பியுள்ள வளங்கள்,அது மீனாக இருப்பினும்,மாசு மூலம் அவற்றிற்கு தொந்தரவு இல்லை.மூன்றாவதாக,.....(சரியாக கேட்கவில்லை).....உதாரணமாக அதை உபயோகப்படுத்தும் கடற்படை வீரர்களுக்கு தேடல் மற்றும் மீட்பு போன்ற விஷயங்கள், .....(சரியாக கேட்கவில்லை).....மனிதாபிமான அனர்த்த நிவாரணம்,.....(சரியாக கேட்கவில்லை).....ஏற்படும் போது இந்த நிகழ்வுகளை சமாளிக்க அந்த இடத்தில் அமைப்புகள் உள்ளன.இடையே பெருங்க்கடலில் இருக்கும் நாடுகளின் ஒரு குழுவாக நாம் செய்ய நினைப்பது ஆகும்.

**கேள்வி:**.....( சரியாக கேட்கவில்லை)

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** நமது கடல் எல்லைக்குள் நாம் நினைப்பதை செய்வது ஒரு தேசிய இரையாண்மை முடிவு.....(சரியாக கேட்கவில்லை)...நான் உங்களுக்கு குறிப்பிட்டது போல் ,இதை போன்ற பெரும் பிரச்சினைகளை சமாளிக்க உள்ளது.

**கேள்வி:**இந்த கேள்வி இலங்கை மீது ஐ.நா மனித உரிமைகள் பேரவை செய்த தீர்மானம் பற்றியது.குறிப்பாக இலங்கை மீதான தீர்மானத்தை மொரிசீயஸ் இணையாதரவு தெரிவித்தது குறித்து இலங்கை இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளதா?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:**இந்த வகையான ஒத்துழைப்பிற்கு நம்பிக்கை தேவை என்று அவர்கள் கூறியுள்ளார்கள்.மனித உரிமைகள்

ஆணைக்குழுவில் மொரிஷியஸ் ஆதரவு தெரிவித்ததை குறித்து கவலைபடுவதாக தெரிவித்தார்கள்.அவ்வளவே,அதன் பிறகு அது பற்றி வரவில்லை.இருதரப்பு விவாதங்களின் போது மற்றும் தனி இருதரப்பு விவாதங்களின் போது அவர்கள் இதனை பற்றியும் அவர்கள் இடைபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை பற்றியும் கூறினார்கள்.

**கேள்வி:** இறுதியாக கடைசி கேள்வியின் ஒரு விரிவாக்கம்.இந்த வகையான கடலோர பயிற்சிகளை பொறுத்தவரையில் தமிழ்நாடு மற்றும் இலங்கையில் நடக்கும் அரசியல் அபிவிருத்திக்கள் எந்த அளவு பாதிக்கிறது.மற்றும் ஒரு மாறுபட்ட கேள்வி.மக்களவை தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. நாம் ஆம் ஆத்மி கட்சி AAP,மற்றும் பாரதீய ஜனதா கட்சி பாஜக இடையே அந்த படங்களை தில்லி தெருக்களில் வெளியே விளையாட பார்த்தேன்.தெலுங்கானா பற்றிய அச்சம் உள்ளன. ஒரு வழியில் இது ஒரு வன்முறை தேர்தல் ஆக இருக்கும் என்ற உட்கவலையும் அச்சமும் உள்ளதா?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** நீங்களே முதல் கேள்விக்கு பதில் கண்டுகொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்.அக்டோபர் 2011 ல் இருந்து இது நடந்து வருகிறது.எந்த நடைமுறை வழிகளில் ஒத்துபோவதென்று முடிவு செய்துள்ளோம்.அது தொடர்பான அரசியல் இயங்குகிறது.அதை தவிர,மனித உரிமை சபையில் தீர்மானங்கள் அல்லது இலங்கை அரசியல் நிலைமை எதுவாயினும்,இந்தியா நகர்கிறது.வாழ்க்கை செல்கிறது.இது எந்த விதத்திலும் கப்பல்கள் நகருவது நிற்கும் அல்லது கடல் பாதுகாப்புக்காக நாம் உறுதி செய்ய தேவை இல்லை என்றும் அல்லது மக்கள் சாதாரண பாதுகாப்பான வாழ்க்கை வாழவில்லை என்றும் அர்த்தம் இல்லை.ஆதலால்,உங்கள் முதல் கேள்விக்கான பதில்,உண்மையை பாருங்கள் ,காலத்திற்கேற்ப நாங்கள் செய்து வருவதை பாருங்கள்.



இரண்டாவது கேள்வி பொருத்தமட்டில்,நான் ஒரு முன்கணிப்பாளரும் அல்ல,ஒரு ஜோதிடரும் அல்ல.அது வேறு எந்த தேர்தலையும் விட அதிகமாகவோ இல்லை குறைவாகவோ வன்முறையில் இருக்கும் என்று நான் கூறப்போவதில்லை.நான் அப்படி இருக்காது என நம்புகிறேன். எல்லாம் பாதுகாப்பான முறையில் நடக்க இந்திய அரசின் சார்பாக உறுதியாக எல்லாம் செய்வோம்.இந்த கட்டத்தில் இதுவே நான் உங்களுக்கு கூற முடியும்.

**கேள்வி:** சமீபத்தில் வட மற்றும் தென் பிளாக்ஸ் உள்ள உங்கள் கணினிகள் நிறைய பல ஹேக்கிங் மூலம் மீறப்பட்டது மற்றும் அதன் அறிக்கை தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்புக்கு (NTRO) சென்றுள்ளது என்று கண்டறியப்பட்டது.

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:**உங்களுக்கு எப்படி தெரியும் ஷ்ரின்ஜோய்?

**கேள்வி:** எனக்கும் அப்படியே ஆனதால்.

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:**நீங்கள் ஹாக்கிங் செய்தீரா?

**கேள்வி:**இல்லை ஐயா,அறிக்கை.அதுவும் உங்களுக்கும் தகவல் தொடர்பு அமைச்சருக்கும் வெளிப்படையாக சென்றுள்ளது.இப்போது நீங்கள் விசேஷமாக ஏதாவது செய்கிறீர்களா?வட மற்றும் தென் பிளாக்குகளில் உள்ள கணினிகள் மிக முக்கியமானவை இருக்கின்றன. ஒவ்வொரு கடவுச்சொல் மற்றும் இணைய சேவை வழங்குனர் எண்களும் இப்போது கிடைக்கிறது.உங்களுடையது எதுவும் இல்லை.

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** யாருக்காவது அக்கறை இருக்குமாயின் ஷ்ரின்ஜோயை தொடர்பு கொள்ளவும்.அதை எப்படி செய்வதென்று அவர் விளக்குவார்!

பொறுத்திருங்கள்!நீங்கள் ஏதாவது ஒரு கதை கட்டுமுன்,வைரஸ்கள் உள்ளன,பல்வேறு கணினிகளில் பல்வேறு நிலை பாதுகாப்பும் உள்ளன.எந்த நேரத்திலும்,நீங்கள் கூறியது போல்,விருசுகள்,ஹாக்கிங்,மற்றும் பல்வேறு வடிவங்களில் சமரசமும் நிறைய உள்ளன.ஒவ்வொரு சமரசமும் அல்லது ஒவ்வொரு கசிந்த கடவுசொல்லும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதில்லை.வட மற்றும் தென் பிளாக்கில் உள்ள கணினிகள் சிலதிறந்து,மக்கள் சிலர் அணுகும் நிலையில் இருந்தாலும்,அது பாதுகாப்பில் ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக பொருள் தரவில்லை.

நாங்கள் சமரசம் செய்து கொண்டுள்ள கணினிகள் தொடர்பாக நாங்கள் சமாளித்து கொள்வோம்.ஆனால் நீங்கள் இப்போது இந்த விஷயம் பற்றி விவரித்ததை பார்த்தால் இந்த விஷயம் மிக மோசமான நிலையில் இருப்பது போல் ஒலிக்கிறது.உண்மையில் இது துல்லியமான பிரதிபலிப்பு என்று நான் நினைக்கவில்லை.வலையுடன் இணைக்கப்பட கணினிகள் தவிர ஒவ்வொரு கணினியும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில்லை.அந்த கணினிகள் விளம்பர அல்லது இரகசிய வேலைகள் எதுவும் செய்யவில்லை என்றும் அது எல்லோருக்கும் உரியன என்று எல்லோரும் கருதுகிறார்கள்.விஷயம் எவ்வளவு கெட்டது என்ற ஆபத்தான சித்திரத்தை நாம் வரைய வேண்டாம்.

எங்களுக்கு ஆலோசனை வேண்டுமாயின்,நிச்சயமாக உங்களிடம் வருவோம்.

**கேள்வி:**திரு.ஷிவ ஷங்கர்,இது கடலோர பாதுகாப்பை பற்றிய கேள்வி.இந்தியா பாதுகாப்பு அமைப்பின் ஒரு பெரிய சவாலாக அதுவும் ஒன்றாகும்.இந்திய கடற்படை போதுமான அளவு பொருத்தப்பட்டுள்ளதா அல்லது இந்தியா கடற்படை மீது நீங்கள் எவ்வித மதிப்பீடு செய்துள்ளீர்கள்?இந்த பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு

அடிப்படையில் முத்தர்ப்பு ஒப்பந்தத்தின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும்?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர் :** போதுமானது என்று உள்ளதா? இல்லை,நாங்கள் எப்போதும் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றே நினைக்கிறோம்,இன்னும் செய்யவேண்டும் என்றே முயல்கிறோம்.முன்னை விட இன்று சிறப்பாக இருக்கிறோமா? ஆம்,நாம் நிச்சயமாக ஐந்து வருடநிகளுக்கு முன் இருந்ததை விட இப்பொழுது மேம்பட்ட திறனுடன் இருக்கிறோம்.குறிப்பாக கடலோர பாதுகாப்பை மேம்படுத்த நிறைய தேசிய அளவில் முயற்சி எடுத்துள்ளோம்.சில திறன்களை கட்டி எழுப்பியதால், அதுவே நாம் இப்பகுதிகளில் நம் பங்களிகளுடன் பணி செய்யவும், இப்பொழுது இலங்கை மற்றும் மாலத்தீவுடன் நாம் செய்வதற்கும் அடிப்படையாக உள்ளது.நான் கடிசியாக கூற விரும்புகிறேன்,நாங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் செய்துவிட்டோம்.பாதுகாப்பை மேம்படுத்த நாம் செய்ய வேண்டியது எப்போதும் இருக்கும்.

பயங்கரவாத எதிர்ப்பு குறித்து இன்னும் எல்லோருக்கும் ஒரு ஈடுபாடு உள்ளது.நாங்கள் தக்வால்களை பகிர்ந்து கொள்கிறோம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு முயற்சி எடுக்கிறோம் என்று கூறுகையில்,அதற்குள் பயங்கரவாதமும் அடங்கும்.ஆனாலும் நமக்கு உடனடி அச்சுறுத்தலாக இருப்பது கடற்கொள்ளை ஆகும்.குறைந்தது அரபிக் கடல் மற்றும் ஆப்பிரிக்க கொம்பு பகுதிக்கு அப்பால் கீழே இருப்பதால்,நாங்கள் மூவரும் செய்வது மட்டுமன்றி பல்வேறு மற்ற காரணங்களினால் உலகம் முழுவதுமே இந்தப் பிரச்சினை குறித்து பணியாற்றுகிறது.

நமது முயற்சியால் குறைந்துவிட்டாலும் இந்தப் பிரச்சினையின் நிலத்தில் முதன்மையான ஆதாரம் இன்னும் தீர்க்கப்படவில்லை.எனவே,நாம் இந்த முயற்சியை எடுத்துக்கொண்டே

இருக்கவேண்டும்.நாம் விவாதத்தில் ஒன்று இதுவாகும்.கடற்கொள்ளை நிகழ்வை சமாளிக்க சட்ட மற்றும் பிற கட்டமைப்புகள் அமைப்பதில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.நமது பணிகளில் சிறப்பு அம்சமாக பயங்கரவாத எதிர்ப்பு உள்ளது.நமது அண்டை நாடுகள் மற்றும் பங்காளிகளுடன் இருதரப்பு வகையில் சில காலமாக பயங்கரவாத எதிர்ப்பு குறித்து நாம் பணிசெய்ததை மறக்க வேண்டாம்.

**கேள்வி:** திரு மேனன் அவர்களே,உக்ரைன் நெருக்கடி குறித்து உங்கள் மதிப்பீடு என்ன என்று கூற முடியுமா?இந்தியாவை அது எவ்வாறு பாதிக்கும்?இப்பொழுது ரஷ்யாவிற்கு வெளிப்படையாக தன் ஆதரவை சீனா தெரிவித்துள்ளது.இந்தியா இதை பற்றி மௌனமாக உள்ளது.அமெரிக்க ரஷ்யாவுடனான இராணுவ உறவை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவை இது எவ்வாறு பாதிக்கும்? இதை குறித்து உங்கள் மதிப்பீடு என்ன என்று கூற முடியுமா?

**தேசிய பாதுகாப்பு ஆலோசகர்:** நம்மை பொறுத்தவரையில்,உக்ரைனில் நடப்பது பற்றி அக்கறையுடன் கவனித்து வருகிறோம்.உக்ரைனில் எப்படிப்பட்ட உள்நாட்டு பிரச்சினைகளும் அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்றும், பரந்த பிரச்சினைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு நலன்களும் ,அங்குள்ள முறையான ரூஷிய மற்றும் பிற நலன்களும் அடங்கியுள்ளதால் பேச்சுவார்த்தை,விவாதம் மூலம் திருப்திகரமான தீர்மானம் ஏற்படும் எனவும் நம்புகிறோம்.இந்த கட்டத்தில்,இதை பற்றி வேறு எதுவும் நாங்கள் கூற முடியும் என நினைக்கவில்லை.

**கேள்வி:** தேர்தல் நேரம் என்பதால்,அதிகரித்து வரும் எல்லையோர ஊடுருவல் அறிகுறிகள் பற்றி உங்களுக்கு கிடைக்கும் அறிக்கை குறித்து கூறுவது?

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்: நீங்கள் சிறிது காலம்  
பொறுக்கவேண்டும். தேர்தல் தேதிகள் நேற்று தான்  
அறிவிக்கப்பட்டுள்ளது.எத்தகைய முடிவுகள் குறித்து முடிவு எடுக்குமுன்  
உங்களுக்கு பிரதிநிதித்துவமாதிரி தேவை என நினைக்கிறேன்.

அதிகாரப்பூர்வ பேச்சாளர்: எல்லோருக்கும் மிக்க நன்றி